

DEPOSITION OF WITNESS  
(Chapter XXIII Code of Criminal Procedure)  
IN THE COURT OF DISTRICT MUNSIF CUM JUDICIAL MAGISTRATE, NANNILAM

Case No.	: CC. No. 115/2024
Deposition of witness	: P W- 1
Name	: மதன்
Father's /Husband Name	: ஜோதிபாஸ்
Village	: வல்லங்கிளி
Taluk	: நன்னிலம்
Age	: 25
Occupation	: தனியார் ஊழியர்

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 on 24<sup>th</sup> day July, 2025.

Accused present.

**சாட்சி மனுவின் பேரில் மீண்டும் அழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்:-**

சம்பவத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைக்கு பேரளம் காவல் நிலையத்தில் தகவல் கூறினேனா என்றால் கூறினேன். அவ்வாறு தகவல் தெரிவித்ததற்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்களா என்றால் இல்லை. நான் BBA படித்துள்ளேன். புகாரிலும், போலிசாரிடம் அளித்த வாக்குமூலத்திலும், முதல் விசாரணையிலும் சம்பவம் யார் யாருக்கு தெரியும் என்று குறிப்பிட்டு கூறியுள்ளேனா என்றால் இல்லை. போலிசார் நான் எங்கிருக்கும் போது விசாரித்தார்கள் என்றால் மருத்துவமனையில் இருக்கும்போது விசாரித்தார்கள். நான் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் காலதாமதமாக நடவடிக்கை எடுத்தார்கள் என்றால் சரிதான். எதிரியை தவிர்த்து மற்ற இரண்டு நபர்களின் பெயர் தெரியுமா என்றால் தெரியாது. நான் சொல்வது போல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றால் சரியல்ல. நான் தான் எதிரியின் வீட்டு பின்னால் நின்று பார்த்தேன் என்றாலும் அதனால் பிரச்சனை ஏற்பட்டதென்றாலும் சரியல்ல. எனக்கு வேறு ஏதேனும் புனை பெயர் உண்டா என்றால் இல்லை. என் மீது பேரளம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளதென்றால் சரியல்ல. வழக்கு சம்பவத்திற்கு பிறகு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதென்றால் சரிதான். எதிரி என்னை தகாத வார்த்தைகளால் பேசவில்லை என்றால் சரியல்ல. எனக்கு மது பழக்கம் உண்டா என்றால் இல்லை. சம்பவத்தன்று நான் தான் மது போதையில் கீழே விழுந்து அதில் தான் எனக்கு காயம் ஏற்பட்டதென்றால் சரியல்ல. எதிரிக்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை என்றால் சரியல்ல.

DEPOSITION OF WITNESS  
(Chapter XXIII Code of Criminal Procedure)  
IN THE COURT OF DISTRICT MUNSIF CUM JUDICIAL MAGISTRATE, NANNILAM

Case No.	: CC. No. 115/2024
Deposition of witness	: P W- 2
Name	: சக்ரவர்த்தி
Father's /Husband Name	: சப்ரமணியன்
Village	: வல்லங்கிளி
Taluk	: நன்னிலம்
Age	: 34
Occupation	: கொத்தனார்

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 on 24<sup>th</sup> day July, 2025.

Accused present.

**சாட்சி மனுவின் பேரில் மீண்டும் அழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்:-**

அ.சா. 1 எனது அண்ணன் மகன். எதிரி எனது அக்கா மகன். சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தேதியில் நான் சம்பவ இடத்தில் இல்லை என்றால் சரியல்ல. அ.சா. 1 எனது அண்ணன் மகன் என்பதால் அவருக்கு ஆதரவாக நான் பொய் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல. அ.சா. 1 ன் மீது பேரளம் காவல் நிலையத்தில் புகார்கள் உள்ளதென்றால் இல்லை.

DEPOSITION OF WITNESS

(Chapter XXIII Code of Criminal Procedure)

IN THE COURT OF DISTRICT MUNSIF CUM JUDICIAL MAGISTRATE, NANNILAM

Case No.	: CC. No. 115/2024
Deposition of witness	: P W- 3
Name	: கிருபண்ராஜ்
Father's /Husband Name	: சேகர்
Village	: வல்லங்கிளி
Taluk	: நன்னிலம்
Age	: 30
Occupation	: தனியார் ஊழியர்

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 on 24<sup>th</sup> day July, 2025.

Accused present.

**சாட்சி மனுவின் பேரில் மீண்டும் அழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்:-**

அ.சா. 1 எனது சித்தப்பா மகன். எதிரியும் எனக்கு உறவினர் என்றால் சரிதான். சம்பவத்தை நான் நேரடியாக பார்க்கவில்லை என்றால் சரியல்ல. எதிரி சம்பவ இடத்திலிருந்து நடந்து சென்றதையும் நான் பார்த்தேன். பேரளம் காவல் நிலையத்தில் அ.சா. 1 ன் மீது புகார்கள் உள்ளதென்றால் இல்லை. சம்பவத்தினத்தன்று எதிரியின் வீட்டு கொல்லையில் நின்றார் என்றால் சரியல்ல. எதிரி தான் கடந்த மாதம் கூட ஊர்காரரின் ஒரு ஆட்டை அடித்தே கொண்டு சேற்றில் சொருகி பிரச்சனை செய்து வருகிறார். முதல் விசாரணையில் கூறிய விவரங்களை தான் போலிசார் விசாரணையிலும் கூறினேன் என்றால் சரிதான். அ.சா. 1 எனது சித்தப்பா மகன் என்பதால் அவருக்கு ஆதரவாக பொய் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல. நான் சம்பவத்தை நேரடியாக பார்க்கவில்லை என்றால் சரியல்ல பார்த்தேன். ஆஜர் எதிரிக்கும் வழக்கிற்கும் தொடர்பில்லை என்றால் சரியல்ல.

DEPOSITION OF WITNESS  
(Chapter XXIII Code of Criminal Procedure)  
IN THE COURT OF DISTRICT MUNSIF CUM JUDICIAL MAGISTRATE, NANNILAM

Case No.	: CC. No. 115/2024
Deposition of witness	: P W- 4
Name	: துர்காதேவி
Father's /Husband Name	: ஜோதிபாசு
Village	: வல்லங்கிளி
Taluk	: நன்னிலம்
Age	: 45
Occupation	: இல்லத்தரசி

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 on 24<sup>th</sup> day July, 2025.

Accused present.

**சாட்சி மனுவின் பேரில் மீண்டும் அழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்:-**

அ.சா. 1 எனது மகன். எதிரிக்கம் எங்கள் குடும்பத்திற்கும் என்ன முன்விரோதம் என்றால் ஆடு மேய்ந்தது தான். எனது வீட்டிற்கும் எதிரி வீட்டிற்கும் இடையே சுமார் நான்கு, ஐந்து வீடுகள் உள்ளது. சம்பவ தினத்தன்றே பாவட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றோம் ஆனால் அதற்கு பிறகு யாரும் கவனிக்க முடியாததால் மறுநாள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். போலிசாரிடம் அ.சா. 1 க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சொன்னேனா என்றால் சொன்னேன். நான் அ.சா. 1 ஐ பாவட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற விவரத்தை போலிசாரிடமும், முதல் விசாரணையிலும் கூறினேனா என்றால் கூறினேன். சம்பவத்தின்போது நான் எங்கிருந்தேன் என்றால் வீட்டில் தான் இருந்தேன். அ.சா. 1 ன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள் என்றால் சரியல்ல. அ.சா. 1 எனது எனது மகன் என்பதால் அவருக்கு ஆதரவாக பொய் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல.

DEPOSITION OF WITNESS

(Chapter XXIII Code of Criminal Procedure)

IN THE COURT OF DISTRICT MUNSIF CUM JUDICIAL MAGISTRATE, NANNILAM

Case No.	: CC. No. 115/2024
Deposition of witness	: P W- 5
Name	: மகாதேவன்
Father's /Husband Name	: மகாலிங்கம்
Village	: வல்லங்கிளி
Taluk	: நன்னிலம்
Age	: 46
Occupation	: துறைமுக பணியாளர்

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 on 24<sup>th</sup> day July, 2025.

Accused present.

**சாட்சி மனுவின் பேரில் மீண்டும் அழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்:-**

நான் முதல் விசாரணையில் கூறியுள்ள சாட்சியம் பொய் சாட்சியம் என்றால் சரியல்ல.